1990 சனவரி 25]

இறார்கள். இது தவிர 5 இடங்களில் ஆதரவற்ற பெண்களைத் தொடர்ந்து பராமரிக்கக் கூடிய மகளிர் காப்பகங்களும் தமிழகத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. எனவே அவர்களுக்கு எல்லாம் சத்துணவுக் கூடங்களில் ஆதரவு தரவேண்டிய அவசியம் தற்போது இல்லை.

திரு. வீ. தமிழ்மணி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, புதியதாக ஆரம்பிக்கவில்லையானாலும் ஆங்காங்கே இருக்கின்ற இப்படிப்பட்டவர்களுக்கு எல்லாம் அரசு வழங்குகின்ற உதவித் தொகைக்கு சில விதிகள் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன. அந்த விதிகளையெல்லாம் தளர்த்தி அவர்களுக்கு வயது வரம்பு என்று பார்க்காமல் உதவித் தொகை வழங்கப்படுமா என அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திருமதி சுப்புலட்சுமி செகதீசன் : தலைவர் அவர்களே, சில விதிகளுக்கு உட்பட்டு அரசினுடைய உதவித் தொகை வழங்கப்படுமேயானால்தான் யாருக்கு அந்த உதவித் தொகை போய்ச் சேர வேண்டுமோ, அவர்களை அந்த உதவித் தொகை சென்று அடையும். விதிகளே இல்லாமல் வழங்குவது என்றால் முழுவதுமாக உடல் ஊனமுற்றவர்கள் அல்லாதவர்கள்கூட, சிறு ஊனமுற்றவர்கள்கூட, இந்த உதவித் தொகையைப் பெறுவதில் போட்டியிடுவதன் காரணமாக உண்மையிலேயே யாருக்கு அரசினுடைய உதவி தேவையோ, அவர்களைப் போய்ச் சேராது என்ற காரணத்தினால்தான், சில விதிகளை வகுத்து, அந்த விதிமுறைகளுக்கு உட்பட்டவர்களுக்கு அரசு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

திருவள்ளூர் தொகுதியில் தொழில் தொடங்குதல்

*3127—திரு. எஸ். ஆர். முனிரத்தினம் :

மாண்புமிகு சமூகநலம் மற்றும் ஊரகத் தொழில்துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாவுக்கு விடையளிப்பாரா :

திருவள்ளூர் தொகுதியில் கூட்டுறவுத் துறை மூலம் தொழில் தொடங்கும் செயற்குறிப்பு அரசிடம் உள்ளதா?

மாண்புமிகு திருமதி சுப்புலட்சுமி செகதீசன் : : தலைவர் அவர்களே, ஆம். அரசின் பரிசீலனையில் உள்ளது.

திரு. எஸ். ஆர். முனிரத்தினம் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, அப்படி அரசின் பரிசீலனையில் உள்ள தொழிற்

சாலையை அமைக்கக் கூடிய அந்தத் திட்டம் எத்தனை கோடியில் அமைக்கப்பட இருக்கிறது என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திருமதி சுப்புலட்சுமி செகதீசன்: தலைவர் அவர்களே, இது கோடிக் கணக்கில் அல்ல. திருவள்ளூர் தொகுதி கீழ்நாத்தூர் கிராமத்தில் செங்கல் சூளை அமைப்பதற்கான சாத்தியக் கூறு உண்டா என்பதைப் பற்றி ஆராய்ந்து அந்தப் பகுதியிலுள்ள மண் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு—அங்கே ஒரு செங்கல் சேம்பர்—நவீன முறையில் செங்கற்களைத் தயாரிக்கின்ற ஒரு தொழிற்சாலை அமைப்பதற்கான வாய்ப்பு உள்ளது எனக் கருதி அதுபற்றிய ஒரு குறிப்பு அரசின் பரிசீலனையில் உள்ளது. இது அரசின் சார்பாக ஆரம்பிக்கப்படாமல் அந்தப் பகுதியிலே உள்ள ஆதிதிராவிடர்கள் 100 பேர்களைக் கொண்ட ஒரு கூட்டுறவுச் சங்கமாக அமைத்து அந்த சங்கத்தின் மூலமாக அந்தத் தொழிற்சாலை இயங்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படும்.

10.00 மணி

திரு. எஸ். ஆர். முனிரத்தினம்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, செங்கல் சூளை அமைக்க நல்ல முறையில் மண் பரிசோதனை செய்து, 100 பேருக்கு வாய்ப்பு அளிக்கக் கூடிய அந்த தொழிற் சாலையை அமைக்கக் கூடிய செயற் குறிப்பு அரசிடம் இருப்பதாக மாண்புமிகு அமைச்சர் அவர்கள் கூறியதற்கு நன்றி.....................

மாண்புமிகு பேரவைத் தலைவர்: பேரவையின் ஒப்புதலோடு வினா நேரம் நீட்டிக்கப்படுகிறது. திரு. முனிரத்தினம் அவர்கள் நன்றி தெரிவித்துவிட்டார்கள். அடுத்த வினா.

மந்தியூர் கிராமத்தில் ஆதிதிராவிட நலத்துறை மூலம் தொடக்கப்பள்ளி

*823—**திரு. கே. ரவி அருணன்:**

மாண்புமிகு ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கீழ்க் கண்ட வினாவுக்கு விடையளிப்பாரா:

திருநெல்வேலி—கட்டபொம்மன் மாவட்டம், கடையம் ஊராட்சி ஒன்றியம் மந்தியூர் கிராமத்தில் ஆதி திராவிடர் நலத்துறையின் மூலம் தொடக்கப்பள்ளி துவங்க அரசு நடவடிக்கை எடுக்குமா?